

மாதிரி வினாத்தாள் 3

வங்கியவியல் 3

11th Standard

வணிகவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

Time : 00:50:00 Hrs

Total Marks : 40

4 x 1 = 4

பகுதி அ

- 1) இந்திய அரசின் சார்பாக வங்கிப் பணம் வெளியிடும் முற்றறிமை தனியாளுமைத் தன்மையை பெற்றிருக்கும் வங்கி
(a) பாரத ஸ்டேட் வங்கி (b) தேசிய வளர்ச்சி வங்கி (c) இந்திய ரிசர்வ் வங்கி (d) தமிழ்நாடு கூட்டுறவு வங்கி
- 2) இந்திய மைய வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
(a) 1945 (b) 1935 (c) 1955 (d) 1965
- 3) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் வங்கியில் இட்டு வைத்தல்
(a) சேமிப்பு வைப்பு கணக்கு (b) நடப்பு வைப்பு கணக்கு (c) தொடர் வைப்பு கணக்கு (d) நிலை வைப்பு கணக்கு
- 4) பொதுவாக வியாபாரிகளால் வியாபாரத்திற்கு துவங்கப்படும் வங்கிக் கணக்கு
(a) சேமிப்பு வைப்பு (b) நிலை வைப்பு (c) நடப்பு வைப்பு (d) தொடர் வைப்பு

Part B

5 x 2 = 10

- 5) வங்கிகளின் குணங்களைப் பட்டியலிடுக.
- 6) தொழில் வங்கிகள் - குறிப்பு வரைக.
- 7) வட்டார கிராமிய வங்கிகள் - குறிப்பு வரைக.
- 8) அன்னிய செலாவணி வங்கிகள் - குறிப்பு வரைக.
- 9) மைய வங்கியின் பணிகளைப் பட்டியலிடுக.

பகுதி ஆ

2 x 3 = 6

- 10) வரையறு பின்எழுதுதலுக்கும்,நிபந்தனை பின்எழுதுதலுக்கும் உள்ள வேறுபாட்டை கூறுக.
- 11) நிலை வைப்பு, சேமிப்பு வைப்பு மற்றும் நடைமுறை வைப்பு கணக்குகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் கூறுக.

பகுதி இ

4 x 5 = 20

- 12) மைய வங்கியின் பணிகளை விளக்குக.
- 13) பல்வேறு வகையான கீரலிடுதலை விளக்குக.அவைகளின் முக்கியத்துவத்தையும் விளக்குக.
- 14) பல்வேறு வகையான பின்எழுதுதலை விளக்குக.
- 15) வாடிக்கையாளர் தந்த காசோலைக்கு எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஒரு வங்கியர் பணம் தரமுறுக்கலாம் ?
